INTEGRATING THE NATION THROUGH WIRE AND PEOPLE Published in Financial Express

ACCEL FRONTLINE LIMITED

CIN: L30006TN1995PLC031736

Regd. Office: First Floor, Dowlath Towers, New Door Nos. 57, 59, 61 & 63, Taylors Road, Kilpauk, Chennal - 600 010. Phone No. 044 4225 2000 ; Fax No. 044 2642 4271.

Website: www.accelfrontline.com Email Id: info@accelfrontline.com

Extract of the Consolidated Annual Audited Financial Results for the Quarter and year ended 31st March, 2018

SI. No.	Particulars	Year ended 31st March, 2018	(Rs.in Lakhs Year ended 31st March, 2017
1.	Total income from operations	(Audited)	(Audited)
2.		51,067	58,916
33.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(1,523)	(916)
4.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	2,548	(1,050)
5.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	1,210	(1,427)
	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1,347	
	Equity Share Capital		(1,589)
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	2,976	2,976
	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) 1. Basic. 2. Diluted:	4.07	(4.80)

1. The above is an extract of the detailed format of financial results for the quarter and year ended 31st March, 2018 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the standalone and consolidated financial results are available on the Stock Exchange websites at www.bseindia.com & www.nseindia.com and also on the Company's website at www.accelfrontline.com

Standalone

(Rs.in Lakhs)

SI. No.	miletane marks	3 Months ended 31st March, 2018	The second second second	Corresponding 3 months ended 31st March, 2017 in the previous year	Year ended 31st March, 2017
		(Audited)	(Audited)	(Audited)	
1.	Turnover	9,245	40,089	The state of the s	(Audited)
H.	PBT	(1,473)	200000000000000000000000000000000000000	10,999	36,370
101	PAT		6,317	(1,011)	(2,111)
	PAI (1,289)	5,092	(1,011)	(2,111)	

- 2. With respect to standalone financial results, the figures for the quarter ended 31 March 2018 and 31 March 2017 represents the difference between the audited figures in respect of full financial years and the published figures for the nine months ended 31 December 2017 and 31 December 2016 respectively. With respect to consolidated financial results, the Company has not published the quarterly results in the current year using the exemption available under Securities And Exchange Board Of India (Listing Obligations And Disclosure Requirements) Regulations, 2015. Accordingly for the consolidated financial results, the Company has presented only the results of current year and previous year.
- 3. An investment of Rs 790 Lacs has been made by the Company in a subsidiary named M/s. Accel IT Resources Limited (AITRL) and advanced loan (including interest) amounting to Rs. 622 Lacs. The net worth of AITRL is negative as at 31st March 2018. The management of the subsidiary has been revamped to restructure operations to optimize revenue generation by investing in technology and adding customer base. A new business plan has been put in place and the subsidiary has got the training centers accredited to National Skill Development Corporation (NSDC). The management of the subsidiary and the company is of the view that these business plans will help the company grow business and improve the financial position of the subsidiary thereby enabling the recovery of these investments and loans given alongwith interest, in the standalone financial results. Consequently the Company Management is of the view that goodwill amounting to Rs. 414 Lacs recognized relating to this investment will be recovered and hence no provision needs to be made for the same. This is a subject matter of qualification in the audit report for the year ended

Place : Chennal Date : 10.05.2018

For Accel Frontline Limited Malcolm F. Mehta Chairman & Chief Executive Officer

ஆக்செல் ஃப்ரெண்ட்லைன் லிமிடெட்

CIN: L30006TN1995PLC031736

பதிவு அனுவைகம்: வண்.75, தெக்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்Published in Malai Sudar தெல்லைபேசி எண் : 044 4225 2000 தெல்லைத்துக்க எண் : 044 2374 1271

இணையதனம் : www.accelfrontline.com மின்னஞ்சல் : info@accelfrontline.com

31.03.2018 அன்றுடன் முடிவடைந்த ஒருங்கிணைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் விரிவாக்கம்

(கட இலட்சத்தில்)

su. aretu.		ஆண்டு முடிவண்டத்	31,03,2517 அன்று முடியடைந்த ஆண்டு முடிவுகள் (தனிக்கை செய்யப்பட்டது)	
	கிவரங்கள்	(postáma Geberius 1. gr)		
		51,067	58,916	
12	இயக்கங்களின் மூலம் மொந்த வருமானம்			
2.	னரி, தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அரைந்தாண் வகைகளுக்கு மூன், நடப்பு காதைதிற்கு இவர வரம் (+) / தஷ்டம் (-)	(1,523)	(916)	
3.	தண்ப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதவுண வகைகளுக்கும் நின், நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர காயம் († / நஸ்டி. ம் (-)	2,548	(1,050)	
4.	நணிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அவநாரண வகைவருக்குப் பின், நடப்புக் காலத்திற்கான வளிக்கு பின் நிகர வாம் (+) / நடைப் (-)	1,210	(1,427)	
5.	நடப்புக் காலத்திற்கான விரிவான மெலத்த வருமானம் நடப்புக் வாலத்திற்கான வரிக்குப் ரின் வைம் (நன்தடம்) மற்றும் வரிக்குப் ரின் இதர விரிவான வருமானம்]	1,347	(1.589) **	
2	சமாந்கு முகையம்	2,976	2000	
7.	சம்பவது மூறைகள் செய்வுகள்(முற்றைய வருட பேணைக் கட்டில் காண்டுக்கப்பட்டுள்ளபடி மது மதிப்பீடு செய்வுகள் நீங்களை)			
8.	யங்கு ஒன்றிற்கான சம்பாத்தியம் (முக மதிப்பு கு.101- ஒரு பங்குக்கு) (ஆண்டு விகிதம் செய்யப்படவிக்கைல்) (சூபாவில்) (அ.அ.ஸ்.படை	4.07	(4.80) (4.80)	

அதிப்புகள் :

். மேற்கண்ட நிதித்கை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூர்ட் உஸ் அண்டு சக்சேஞ்ச போட்டு ஆஃ-ல இந்தியா (மட்டியல் கட்டுக்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33ண் கீழ் ஸ்டமக் கைசேஞ்ககளுக்கு 31,03,2018 அன்று நாக்கல் செய்யப்பட்டுள்ள காலைக்கு சந்தும் ஆண்டுக்களை நிதிதிகை முடிவுகளின் முழு விவரங்கள் பயப்பே ஸ்டாக் எக்ஸ்சேல் ஆஃப் இந்தியா மற்றும் தேஷைஸ் ஸ்டாக் வக்ஸ்சேல் ஆஃப் இந்தியா வியிடெட்டின் இணையத்தைத்துகம் (www.bseinda.com's www.nseinda.com) மற்றும் கம்மெனியின் இணையதனம் www.scosthontine.com ஆகியவற்றில் கிடைக்கும்.

தனித்தது

(கு. இடைசத்தில்)

eu- arais-	diament	31.03.2018 அன்று முடிவடைந்த 9 முகங்கள்	31.03.2018 அன்று முடிவடைந்த ஆண்டு முடிவுகள்	Originals of grands 37.55.5012 Stephing Originals of grands	31.01.2017 அன்று முடினடைந்த ஆண்டு முடிவுகள் குணிக்கை சென்மப்பட்டது)
	Cimple of	(amiliama Germunućuću gi)	(postáma Gedroboč Lg)	(தனிக்கை செற்பப்பட்டது)	
		9,245	40.089	10,999	38,370
L	பங்கு வர்த்தகத்தின் மதிப்பு		6.317	(1,011)	(2,111)
i. යනිරුල ලාක් දි	வரிக்கு முன் இமைம்	(1,473)			(2,111)
		(1.289)	5,092	(1,011)	-(4,111)
iii.	வரிக்கு பின் இனைம்				40.0

- 31.03.2017 மற்றும் 31.03.2018 அன்றுடன் முடிவடைந்த காலாண்டுக்கான தனிப்பட்ட முடிவுகள் என்றது முழு நிதியாண்டுகளுக்கான தனிக்கை செய்யப்பட்ட முடிவுகளுக்கும், 31.12.2016 மற்றும் 31.12.2017 அன்றுடன் முடிவடைந்த 9 மாதங்களுக்கமன ரிரகிக்கப்பட்ட முடிவுகளுக்கும் இடையேயண வித்தியாசத் தொகையே ஆகும். 2015-ம் வருடத்திய செக்லுரிட்டிஸ் அண்ட எக்ஸ்சேஞ்ச் போடு ஆசீலி இந்தியா (பெறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறைகளின் கீழ் விதிவிலக்கை பயன்படுத்தி நடப்பாண்டில் தொகுக்கப்பட்ட நிதிதிகை முடிவுகள் தொடர்பான கம்பெனிவின் கரைகள்டுக்கான முடிவுகளை கம்பெனியானது பிரசரிக்களில்கை. இதன் விணையக கம்பெனியானது நடப்பாண்டு மற்றும் முற்றைய ஆண்டின் தெறுக்கப்பட்ட நிதிதிலை முடிவுகளை மட்டுமே கணக்கிட்டுள்ளது.
- 3. துணை நிறுவனமான Ms.அக்சல் ஐடி சிசேஸ்ல் வியிடெட் (ATRL) என்ற நிறுவனத்திற்கு கம்பெனியாழை முதலீடாக ரூ.750 வட்சம் தொகையை வழங்கி உள்ளது. மேலும் முன்பண கடணக் (ஸட்டி உள்பட) ரூ.522 ஸட்சம் தொலைகளை வழங்கி உள்ளது. 31.03.2018 அன்றுள்ளாக ATRL இழுவரைந்தின் நிரை மதிப்பு தெகட்டியாக உள்ளது. வாடிக்கையான அடிப்படை விழும், தொழிக்குட்ப முதலிட்டின் அடிப்படை விலும் எதிக்கம் வருண்ணர அதிகப்படுத்துவதற்கு மறுச்சமைப்பு பணிகளை துணை திறுவணத்தின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. புதிய வர்த்தக திட்டத்தை துணை நிறுவணம் அமல்படுத்தியுள்ளது. தேசிய தென்மேம்யாட்டு வழகத்தில் (NSDC) இன்ணக்கப்பட்ட பனிற்சி மையங்களை ஓணை நிழுவனம் பெற்றுள்ளது. இந்த வர்த்தக திட்டங்கள் கம்பெணியின் வர்த்தக வளர்சிக்கு உதவியாக இருக்கும் என்று முனை நிறுவனத்தின் நிர்வாகமும், கம்பெனி நிர்வாகமும் கருத்தில் கொண்டுள்ளது. முனை நிறுவனத்தின் நித்திகையை மேற்பட செய்து அதன்மூலம் அந்தேரவதைதிற்கு 'வழங்கப்பட்ட முதலிடுகள் மற்றும் கடன்களை தணிப்பட்ட நித்தினை முடிவுகளின்கடி உரிய வட்டியுடன் திரும்ப பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த முதலீடு தொடர்பர்க கு.414 வட்சம் தொகையை திரும்பி வகுகிக்கப்படும் என்று கம்பெணி நிர்வாகம் முடிகெடுத்துள்ளது. அதனால் இதற்காக ஒதுக்கீடு எதுவும் தேவைப்படவில்கை. 31,03,2018 அன்றுடன் முடிவடைத்த ஆண்டுக்கான தணிக்கையாளர் அறிக்கையில் இது தொடர்பான தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்செல் ஃப்ரெண்ட்லைன் வியிடெட்டுக்காக மால்கோல்ம் F. மேத்தா

சேர்மன் மற்றும் தனைமை நிர்வாக அதிகளி

இடம்: சென்னை inustr : 10.05.2018